

RELATIVE DUTIES.

[containing quotations from the Sacred Volume, on the reciprocal duties and responsibilities of magistrates and subjects, parents and children, husbands and wives, masters and servants, spiritual teachers and flocks, with appropriate applicatory remarks following each series of quotations.]

வேதமொழி.

இங்காலது.

உலகாசாரம்.

முகவூர்.

உலகத்திலே இருக்கிற மனிதருக்குள் ஒருக்கும் மரியாதையும் எல்லாவிடத்திலும் உண்டாயிருக்க வேண்டுவது.

அனேகர் பராபரன் ஒருவருக்கேபண்டி மற்ற ஒருவருக்கும் தாம் மரியாதைபண்ண வேண்டுவதில்லையென்றெண்ணி மனுமுறை தவறி நடக்கிறார்கள். அது அநேகர் மனவிசனப்பட ஏன் சிநிபவர்கள்மேற் பெரியவர்கள் ஏரிச்சல் அடையும் பிதா மாதாப் பிள்ளைகளை வெறுக்கவும் இராசாக்கள் குடிடங்களைத் தண்டிக்கவும் ஏ சமாண்கள் பண்விஷட்கங்களில் நேசமற்றுப் போகவுஞ்சிகிறதன் இட்டம் அடைய நவினாக்களுக்கு மனதில்லாமற்போகவுந் தாழ்த்தவர்கள் உடப்பந்துகொள்வது உயர்த்தவர்களுக்கு மனதில்லாதிருக்கவும் ஏதுவாயிருக்கின்றது. ஏல்லாரும் ஒருக்கமாய் நடப்பதும் அவரவருக்க

சூர் செப்பவேண்டிய கணத்தை அவரவருக்கு
சூர் செப்பதும் பராபரான்க்குப் பிரியமாயும் அ
ப்படிச் செப்பாதிருப்பது வெறுப்பாயும் இ
ருக்கின்றது. ஒவ்வொருவகைந் தல் தன் சிலை
யிலே பொறுமையுடனேயும் நின்ற நான் நா
ன் செப்பவேண்டிய மரியாலுதயைத் திட்டமா
யீச் செப்பவேண்டும் என்பதற்கு வேதந்திற் ப
ல வாக்கியங்களை எடுத்துக்காட்டுவோம்.

முதலாவதி.

இராசாக்கருக்கும் அவர்களைத்தீல் அதிகாரம்
பெற்றிருக்கிற யாவருக்கும் நடக்கவேண்டிய
ஒழுங்குங்களைப்பற்றிய வாக்கியங்கள்.

ஞாசனங்களாகிய நீங்கள் கருத்தரின் நிமித்
தம் மனிதருடைய கட்டளைகள் ஏவற்றிற்குக் கீ
ழப்படிவீர்களாக. பிரதான அநிகாரமுள்ள இ
ராசாக்கருக்காவது தீயை செப்பிறவர்களுக்கு
ஆக்கிணையையும் நண்மை செய்கிறவர்களுக்குப்
புகழிச்சியையும் கொடுக்கும்படி அவனுல் அ
னுப்பப்பட்ட துரைகளுக்காவது அப்படிச்
செப்புக்கள். இராசாவைக் கணம்பண்ணுங்க
ள். ஏந்த ஆத்தமாவும் மேற்பட்ட அநிகார
ங்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கக்கூடவது. ஏனை
யீருந் பராபரானுல் உண்டாகாத அநிகாரமில்லை.
உண்டான அநிகாரங்கள் பராபரானுலே கட்ட
ளை இடப்பட்டவைகள். ஆனதுவிகாண்டு அ
தீரைத் துக்கு எதிர்க்கிறவன் பராபரானுடைய
கட்டளைக்கு எதிர்க்கிறோம். எதிர்க்கிறவர்களோ
தனிகளுக்குத் தாமே ஆக்கிணைபச் சமீபாறிக்க
ருக்கள். ஏனையில் துரைகள் நற்கிறியைகளுக்கு
அல்ல, துற்கிறியைகளுக்குப் பயங்கரமாய் இ

ருக்கிருர்கள். ஆகையால் நீ அதிகாரத்துக்கா
கப் பயமில்லாமல் இருக்கவேண்டுமென்றால் க
ண்மை செய். அப்பொழுது அதிகாரத்துக்கா
குப் புச்சியுண்டாம். ஏனெனில் அவனுக்கா
கு நண்மையாகப் பராபரதுடைய உழியகார
ஞப் பிருக்கக்கூடவான். நீ பொல்லால்கு செ
ய்தாயோதிற் பயப்படு. அதேனென்றால் வி
ருதாவாய் வாளைப் பிடித்திரான். ஏனெனிற்
பொல்லாக்கதக் கொய்கிறவன்மேற் கோபாக்கி
னைவர அவன் நிதியைச் சரிக்கட்டுகிற தேவ உள்
ழியகாரஞப் பிருக்கிறான். ஆகையினாலே கீடு
கள் கீழ்ப்படிய வேண்டுவதைப் பிருக்கின்றது.
கோபாக்கினையின் நிமித்தம் மாத்தீரமல்ல, ம
னச்சாட்சியினிமித்தமாகவுக் காணே இதற்காக
இதற்களையுக் கொடுக்கிறார்களே. அவர்கள் இ
ந்த வேலூக்கென்று நிலையாய்த் தரித்து நிற்கிற
தேவ ஊழியகாரராய் பிருக்கிறார்கள். துரை
த்தனங்களுக்கும் அதிகாரங்களுக்குப் பீற்படு
ந்து அடக்கி நற்கிரியைக்கெல்லாம் ஆபத்தமா
ய் பிருக்கவும் ஒருத்தணையுந் துவநினிபாமல் வ
ழுக்காடாதவர்களுக்கு சாக்தமுள்ளவர்களுமாய்
பிருக்கவும் மனிதருக்கெல்லாளு சுலை மெத்த
ங்கைபுக் காண்பிக்கவும் அவர்களுக்கு நிலைப்
டை. அத்தப்படியே நீங்கள் கத்தரின் திமித்தம்
மனிதருடைய கட்டளைகள் பாவற்றிக்குங்
கீழ்ப்படுவீர்களாக. உங்களிலுள்ள சாந்த கு
ணம் எல்லாக்கணங்களுக்குத் தெரித்திருக்கக்
வது. கத்தரீ சமீபமாயிருக்கிறுர்.

புத்திபோதனை.

இராசாக்கருக்குட் சிவர் மட்னமுள்ளவர்களா

யுன் சிலர் தபவுள்ளவர்களாயும் இருப்பார்கள். கடினமுள்ளவர்கள் கொடுக்கிற கட்டளைகள் மிகவும் கடுமையும் நயவுள்ளவர்கள் கொடுக்கிற கட்டளைகள் இலேசையிருக்கும். கடினமான கட்டளையைக் கைக்கொள்ளுவது குழக்களுக்கு மிகவும் வருத்தமாயிருப்பதால் அனேகர் அவைகளுக்கு அமையாமல் மொதுமொறுத்து அவர்களுடைய கட்டளையை மீறி இராசாஜ்கிளைக் குட்படுவதும் அண்றி நம்மை இத்தனை கடுமையான இராசாக்கள் கையில்கூப்புக்கொடுத்து நம்மை வருத்தப்படுத்துகிறார். இது நீதியோன்றுபராபரணை வெறுத்துப் பாவத்துக்கு உடன்படுகிறார்கள். அப்படி எதிர்போசாமல் இராசாக்களுக்குப் பராபரணை அதிகாரத்தைக் கொடுத்திருப்பதினால் அவர்களுடைய கட்டளைகளை மீறுவது பராபரதுக்குச் சித்தமல்ல என்றும் உங்களை இராசாக்கள் கடினமாய் நடத்துவது உங்களுடைய பாவத்தின் நிமித்தமும் அக்கிரமத்தின் நிமித்தமும் என்றும் அறிந்து அவர்களுக்குச் சொலுத்தவேண்டிய கணத்தையுள்ள சொலுத்தி அவர்களுடைய சித்தத்துக்கு அமைந்து ஒழுங்குமுடியவர்களாய் கடப்படுத்தப்படுகிற பிரிவமென்று என்னி மேற்கூறித்த வசனங்களிற் சொல்லிய பிரகாரங்களுத்திலும் இராசாக்களை நேசித்து அவர்களும் உங்களை தேவி க்கத்தக்க விதமாய் நடப்பீர்களாக.

பிதாமாதாக்கணக்குமித்த வாக்கியம்.

தகப்பண்மாரிகளே, நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு ஏரிச்சலுண்டாக்காமற் கருத்தருக்கு

எற்ற கண்டிப்போடுப் போதகத்தே, மும் அவர்களை வளர்த்தக்கடலீர்கள். நீ அவைகளை உண் பிள்ளைகளுக்குக் கருத்தாயிப் போதித்து நீ உண் வீட்டில் உளுக்கார்த்திருக்கிறபொழுதும் வழியிலே நடக்கிறபொழுதும் படுத்துக்கொள் அம்பொழுதும் ஏழுந்திருக்கிறபொழுதும் அவைகளைக்குறித்துப் பேசு. மிலாற்கூறக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறார்கள். அவர்களைச் சினேகிக்கிறவன் முங்கைத் தண்டிப்பான் பிதாக்களே உங்கள் பிள்ளைகள் திட்டன ற்றுப்போகாதபடி அவர்களைக் கோபம் மூட்டாதிருங்கள்.

புத்தபோதனை.

இந்தேசத்திலே பிதாமாதாக்களில் ஆனேகர் தங்கள் பிள்ளைகளை மிகவும் அற்பமாக ஏண்ணி அவர்களைச் சிகிறக்கோலமாக உடுப்பிலும் போசனபாண்பிகளிலும் மற்றும் காரியங்களிலும் மிகவுஞ்சு சிறுமைப்படுத்திக் கடினமாக வேலைசெய்வித்துச் சில குற்றங்களைக் கண்டவுடனே ஏதேந்த திட்ட அடித்து மிகவும் வருத்தப்படுத்துகிற நுண்டு. இதினிமித்தமாகப் பிள்ளைகளில் அனேகர் பிதாமாதாமேற்கொண்ட சுபாவ அங்கைவிட்டு அவர்களைப் பகைத்து அவர்களுடைய உடைமைகளைத் திருடவும் பொய்சொல்லவும் பழகுகிறதும் அங்கிப் பிறருடைய உடைமைகளைத் திருடவும் மாறுபாடுகெய்யவும் ஏதுவாகிறதினாலே இராசதண்டனைக்கும் உட்படுகிறார்கள். இப்படிபே இந்தப் பழக்கம் மரணபரியந்தம் நிற்கும். இதுவுமல்லாமல் இவ்வுரவர்களில் அனேகர் பிள்ளைகளுடைய மழுவைப்

பேச்சைக் கேட்கிற ஆசையினாலே பிள்ளைகள்
 பழகின சொற்கள் தாவிணமாயிருந்தாலும் அ
 வைகளைச் சொல்லுவிக்கிறதும் விளையாட்டுக்கு
 மறுபோன அடிப்பிக்கிறது தாங்கள் பிள்ளைக
 கள் நல்ல தந்தரமுள்ளவர்களோ என்றநியுமிபடி
 க்குச் சில பொய்களைத் தாங்கள் சொல்லிக்கொ
 டுத்துச் சொல்லுவிப்பதும் திருவியிப்பதும்
 ஸ்டு: பின்பு இந்தப் படிக்கங்கள் அவைகளிலே
 வேறுச்சு நிலைகள்குப் பொழுது பிதா மா
 தா அவர்களைக் கண்டிப்பாயிப் பாராமற் குழ
 ந்ததக்கு என்ன தெரியும்? தலை பிராயம் வந்தால்
 ஒருத்தகுஞ் சொல்லத் தேவையில்லை, தானுக
 விட்டுவிடுவென்று அதிக்கேற்கொண்ட அவ்
 பினால் தண்டியாமல் விட்டுவிடுகிறதினால் வளர்
 ந்தபின்பு சண்கை விபசரம் கோபம் பொய்
 களுடு ஏச்சு முதலிப் பாவங்களுக்கும் இராச ஆ
 க்கிளினக்கு உட்படவுஞ் சில சில வியாதியினாலே
 கட்டுப்போகவும் ஏதுவாயிப் வருகின்றதுமனீ
 றிப் பிதா மாதாத் தளர்க்கு போகிற காலத்திலே
 அவர்களைத் தாங்காமலும் அவர்களுக்கு அ
 ன்னவத்திரம் முதலாண்நதக் கொடாமற் பரா
 பரிப்புத்தாழ்ச்சிபண்ணவியும் விழுவதினாலே அ
 ணைக் பிதா மாதாக்கள் வருத்தப்பட்டுச் சாகி
 றதும் உண்டு. ஆதலாற் பிள்ளைகளும் பிதா மா
 தாவைச் சார்க்கிறுக்கிற காலத்திலே பிதா மா
 தா அவர்களை எப்படி நடத்தினார்களோ அப்ப
 டியே பிள்ளைகளும் அவர்களை நடத்துவார்கள்
 என்றநிற்கு முச் சொல்லிய வசனத்தின்படி
 பிள்ளைகளைப் பொறுத்தமோடே பட்சமாயிப்
 தடத்தி அவர்கள் செய்த குற்றமிக் கா பெரிது

மீ பராபரானுக்கு அடாத பாலமுமென்பதைக் காட்டி மட்டாகந் தண்டிந்து மெய்பறிவைக் கற்பித்து நல்லொழுக்கத்தில் திருப்புவதற்கேற் ற எத்தனைங்களை ஆராய்ந்து அறிக்கு நடத்து வீர்தனாக.

பிள்ளைகளுக்குறித்த வாக்கிடங்கள்.

பிள்ளைகளே, சுருத்தருக்குள் உங்களைப் பெற்றவர்களுக்குக் கீழ்ப்பெடுயுங்கள். அதுவே நியாயமாப் பிருக்கின்றது. உனக்கு என்னமைப்பட்டாயிருக்கும்படிக்கும் பூமியிலே உன் வாழ்நாட்கள் மிருதியாப் பிருக்கும்படிக்கும் உன் தகப்பணையுங் தாழையுங் கண்மீபண் ஊவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாவிக் கட்டணையாப் பிருக்கின்றது. பிள்ளைகளே, உங்களைப் பெற்றவர்களுக்கு எவ்விதத்திலும் கீழ்ப்பட்டிருங்கள். அதுவே பராபரானுக்குப் பிரியமாப் பிருக்கின்றது.

புத்திபோதனை.

இப்படியிருக்கையோற் கிறுவயதிலே தொடுத்து முதிர்வயதாகுமளவுக்கு தங்கள் தக்கள் காலத்துக்கும் கோலத்துக்குற் தக்கதாபீப் பிதாமாதாவுக்கும் கீழ்ப்படிக்கு நடந்து தளர்ந்த காலத்தில் அவர்களை எவ்விதத்திலும் ஆறுதற்படுத்தி வருவதே பராபரானுக்கும் மனிதருக்கும் பிரியமாயிருக்கிறதென்றும் இவர்களையே பராபரான் ஆடிர்வதிக்கிறுவதற்கும் மேற்குறித்த வசனங்களினுடே தெரியவருகின்றது. பிள்ளைகளாயிருக்கிற அநேகச்

சிறுவபதாயில் இருக்கிறபொழுது பிதரமாதா
 வுடைய ஏவலைக் கேளாமலும் படியாமலும்
 ஒனித்துத் தங்கள் மூப்புக்கொண்டு நடக்கி
 ரூர்கள். வாவிப் பயதாகிறபொழுது கணவி
 லும் அவர்களை ஒரு பொருட்டாக எண்ணு
 மல் துட்டஶோடே கூடிச் சூது மற்பிடி
 முதலிய விளையாட்டுக்களை விளையாடிச் சூது வில
 பசாரம் முதலிய பாவங்களிலும் உட்படுகிறூர்
 கள். இதினாலே யாதொரு சங்கையையாவது
 உத்தியோகத்தைப்பாவது பெற்றுக்கொள்ளவும்
 நல்ல கலியாணம் முடிக்கவுன் சமூசாரத்தைச்
 செல்கையாயில் நடத்தவுந் தங்கள் சீவனுக்கடுத்
 த மூபற்கிளைச் செம்மையாய்ச் செய்யவும் த
 ந்கள் ஆத்துமானவக் குறித்தும் உலக வியல்பு
 களைக்குறித்தும் அறிக்கையற்கும் ஏதுவற்ற நிரு
 மூடாயில் இருக்கிறூர்கள். அதினாலே வறுமை
 ப்பட்டுப் பிதாமாதாவுடைய உடைமைகளையு
 ம் பிறத்தியாருடைய உடைமைகளையும் திருடு
 வதினாலே விலங்கு முதலான ஆக்கினைக்குங் கொ
 கூலிக்கும் ஏதுவாகிறூர்கள். இப்படிச் சிறுவய
 நிலே பிதாமாதாவுடைய சொற் கேளரமல் நட
 ந்துவருவதினால் இம்மையிலே வறுமை கணவி
 னம் விபாதி ஆக்கினை மரணம் முதலான கேடு
 கள் வருகின்றன. மறுமையிலே அவர்களுக்கு
 ச் சம்பவிக்கப்போகிற வேதனையை ஆர் சொ
 ஸ்லக்குடும்! இவர்கள் இம்மையிலும் சபிக்கப்
 பட்டவர்கள். மறுமையிலுள் சபிக்கப்பட்ட
 வர்கள். பிதாமாதாவுடைய சொற்படி தடக்
 கிறவர்களே கல்விமாண்களாகு சங்கை உடைய
 வர்களும் நல்ல சூதுவாழ்வை உடையவர்களும்

பாக்கியரும் பூரண ஆயுசகடயவர்களும் பேரி
ன்ப சந்தோஷத்தை உடையவர்களுமாய் இரு
ப்பார்கள். ஆதலாற் பின்னொளாகிய ஒவ்வொ
ருத்தரும் பிதா மாதாவைக் கணப்பண்ணிக் கீ
ழப்படிந்து அவர்களை ஆறுதல்பண்ணி நடப்
பீர்களாக.

கணவரைக் குறித்த வாக்கியங்கள்.

புருஷீரே உங்கள் பெண்சாதிமாணாக்கினே
கியுங்கள். அவர்கள் மேலே கசப்பாய் இரா
யத்புக்கள். சிறில்து சுபைக்குத் தலையாயிரு
த்திறதுபோலப் புருஷீன் பெண்சாதிக்குத் தலை
யாய் இருக்கிறான். அஃறியும் புருஷீரே உங்
கள் வேண்டுதல்களுக்குத் தகடுவராதபடிக்கு
மணைவியானவள் பலவீனப் பாத்திரமாய் இருக்கிறபடியினாலே நீங்கள் அதிலின்படியே அவருடனே கூட வாசமிப்பண்ண வேண்டுவதுமல்லாமல் உங்களுடனே கூட அவர்களும் நிதிப்பிள்ளைகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினாலே அவர்களுக்குக் கணஞ்செலுத்துவீர்களாக.

ஏதுபோதனை.

இத்தேசத்திலே புருஷீரில் அனோகர் தக்கள் பெண்சாதிகளைச் சிறைகளைப் போலப் பாவித்துத் தாங்கள் மேலானவர்களென்றும் அவர்கள் கீழுணவர்களென்றும் தங்களுக்கு அவர்கள் ஏப்பொழுதுந் தொண்டுசெய்ய வேண்டுமென்றும் எண்ணிக்கொண்டு அவர்களை வருத்தி வேலைசெய்விக்கிறதும் அவர்களை நிதித்துத் தூஷிணிக்கிறதும் இருக்கயின்றி அடிடி

க்கிறதுமல்லாமல் அவர்கள் ஏழுத்துக்களை அநியப்படாது என்றால் தங்களிட்டத்துக்கு இயாதொன்றைச் செய்யப்படாதென்றுக் கட்டுப்பண்ணிக்கொன்றுகிறதும் வழக்கமாயிருக்கின்றது.

பெண்சாதிகளைக் கட்டுப்பண்ணிக்கொண்டு தாக்கன் விபசாரத்திலுட்படுகிறதும் அவள் வீட்டிலிருந்து கலக்கப்பட வேலெருருத்தியைப் பெண்சாதியாக வைக்கிறதும் வைப்பாட்டி களை வைக்கிறதுமுண்டு. இப்படி எல்லாந் தகாதவிதமாய் கட்டுது வருகையிற் பெண்சாதி தண்புருவினை ஏப்படி நேசிப்பாள்? இவனுடைய நடக்ககப்படுத்துவதே இருவருக்கும் பகுதி ஒண்டாகிச் சண்டைகளுவே கலக்கங்களும் வெறுப்பும் பொருட்சேதமுட் தேவாபமும் அந்தக் குடியின் மேல் விழுகின்றன. அதிலூல் அனேகம் குடி கலைக்குபோகப் பின்னைகளுத் திக்கற்றவர்களாகி அலைக்குபோகிறதுமுண்டு. நீங்கள் உங்கள் பெண்களை நேசியாமல் அவர்களுக்கு உங்கள் பகுக்குணக்களைக் காட்டிவதி குலே ஏத்தனை கெடுதல்வருகின்றதென்று பாருக்கன். நீங்களுமறிப் பியல்பிலே பலவீனமானவர்களாயும் பின்னைப்பேற்றினுல் இளைத்தவரிகளாயும் இருக்கிறவர்களை இவ்வளவு வருத்துவது வியாயமோ? அல்லாமல் உங்களைப்போல ஆத்துமாவுடையவர்களாயும் நரக மோட்சத்தை அடைபவர்களாயும் இருக்கிற அவர்கள் படித்துத் தங்களைப் பகடத்தவரை அறியாத படிக்குத் தடைப்படுத்துவது நீதியோ? இப்படிச் செய்வது அறிவாளிகளுடைய மனது

க்குஞ் சகல கிட்டிக்குப் தாரணராகிய பராப
ரனுக்கும் அடாத காரியமாப் பீருக்கையாலும்
அவர்களுடைய ஆத்தும சரீர வாழ்வைக் குறி
த்துப் பராபரன் உங்களிடத்தில் விசாரிக்க நியாயமிருக்கையாலும் நீங்கள் அவர்களுக்குத்
தலைவர்களாயும் அதிபதிகளாயும் பீருக்கைதை
என்னி அவர்கள் நான்கள் ஆத்துமாவையுள்ள ச
ரிரத்தையும் உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்
துத் தங்களிட்டமில்லாதிருக்கைபாலும் அடிப
டியே அவர்களிருக்குமிபடி பாபரன் அவர்கள்
ஞக்குக் கட்டினாயிட்டு உங்கள் சமுசாரத்துக்
கு கீங்களே பொறுப்பாளிகளாப் பீருக்கும்
படி நிபாரித்து விட்டபடியினாலும் அவர்களு
டையநடக்கையைக் குறித்து உங்களிடத்திலே
பராபரன் விசாரணையென்றுவாரன்று அறிந்
து கீங்கள் பயபத்தியோடே மேற்கொல்லிய
வசனத்தினிப்படி உங்கள் பெண்சாதிகளைச் சிங்கைத்து அவர்களோடே பட்சமாயிப் படப்பீ
ர்களாக.

பண்பாட்டிகளைக் குறித்த வாக்கியெந்.

இஸ்திரிகளே ஏருந்தருக்குள் ஏற்குமிபடி உ
ங்கள் சொற்றப் புருஷிருக்குக் கீழ்ப்பட்டிருங்
கள். ஏருந்தருக்குக் கீழ்ப்படிக்கிறது போல
நீங்கள் உங்கள் சுயபுருஷிருக்குக் கீழ்ப்படியு
ங்கள். கிறிஸ்துத் தமது சபையாகிய சரீரத்
துக்குத் தலையாயும் இரட்சராயும் பீருக்கை
துபோலப் புருஷினானவனும் தன் மனைவிக்கு
த் தலையாப் பீருக்கிழுன். ஆகையாற் சபையா
னது கிறீஸ்துவக்குக் கீழ்ப்படிக்கிறது போல

மனைவியும் ஏக்காரியத்திலுற் தன் சொற்றப் புருஷினுக்குச் சீழ்ப்படியவேண்டும்.

புத்திபோதனை.

இத்தேசத்திலே இருக்கிற பெண்களில் அனேகர் தாங்கள் பணக்காரரென்றும் புருஷி னுக்குப் பணமில்லையென்றும் அவர்கள் தலை கள் பணங்களைக்கொண்டு சீவனம்பண்ணுகிறார்களென்றும் எண்ணிப் புருஷினுக்குச் சீழ்ப்படியாமலும் அவர்களை மரியாலுதயாய் நடத்திதாமலும் அவர்கள் தங்கள் சொற்படித் தடக்கவேண்டுமென்றெண்ணி நடக்கிறார்கள். வேறு சிலர் தாங்கள் விவாக சம்பந்தத்திற் பண்ணிக்கொண்ட வாச்சுத்தந்திர்க்கூது மறந்து வேறொரு புருஷினுடனே கூடிக்கொள்ளுகிறார்கள். சிலர் புருஷினை உருகித்து விபசாரத்தில் உட்படுகிறார்கள். சிலர் போசனம் முதலான வகைளிலேயும் புருஷை வஞ்சிக்கிறார்கள். சிலர் அவணைச் சங்நதியமில்லாதவனென்றும் ஒழுக்க உடையறியாதவனென்றும் உழைப்பில்லாதவனென்றும் சிற்றித்துத் துத் துவிணிக்கிறார்கள். சிலர் மிகவும் சண்டைபண்ணுகிறார்கள். இப்படியே அனேகவித பொல்லாங்கான நடப்பு இத்தேசத்திலே வழக்கமாய் இருக்கின்றது. இப்படி நடக்கிறவர்கள் தன் புருஷை நிற்றிட்டபது தன்னை சிற்றிட்டபடித்தன்றும் அவனை வஞ்சிட்டபது தனக்குக் கேட்டுடையாக்குகிறதென்றும் அவனுக்கு விரோதமாகச் செய்வது ஒவ்வொண்டும் தனக்குக் கணவீனர்க்கூது உண்டாக்குகிறதென்றும் அப்படிப்பட்டழுதையற்ற செய்கைகளைல்லாம் பராபர னுக்குப்

பிரியமல்ல என்றும் இதினாலேதான் இம்மையில்
 கே உலகத்தாரால் நித்திக்கப்படுவதுமன்றி ம
 துமையிலே நரகத்தில் அகப்பட்டு நித்தியகா
 வமும் வருக்கவேண்டியிருக்கும் என்றும் அறி
 ந்து மேற்குறித்த வசனங்களிற் சொல்லிய பிர
 ராரம் புருஷின் தனக்குத் தலையாய் இருக்கிற
 குண்ணஸ்தும் அவனுக்கு வருகிற சுகதுக்கம் ஏ
 ல்லாங் தனக்கே உடையதென்றும் புருஷினு
 க்குக் கீழ்ப்படிர்து நடப்பது பராபரானுக்கு
 ப் பிரியமென்றும் நல்லொழுங்கம் எல்லாவது
 நிதிக்குற் துணையாயிருக்கிறதென்றும் என்னிடு
 நடப்பீர்களாக.

ஏசமான்களைக் குறித்த வாஸ்தியம்.

ஏசமான்களாடிய நீஷ்கள் உங்களுக்கும் பர
 மன்றால்களிலே ஏசமான் இருக்கிறார்என்றும்
 அவரிடத்திற் பட்சபாதமில்லையென்றும் அறி
 ந்து மிரட்டுதலை விட்டுவிடுவீர்களாக. நீஷ்கள்
 வேலைகாரருக்கு நீதியுமாயிச் செவ்வையுமா
 யிருக்கிற ஒருங்குகளைக் கொடுவேங்கள்.

புத்திபோதனை.

ஏசமான்களாயிருக்கிறவர்கள் தங்கள் கிரை
 களையும் வேலைகாரரையும் பிடித்துக் கடிய
 மான வேலைகளை இரவும் பகலுள்ள செய்விக்
 கிறதுமன்றி அவர்கள் உண்ண உடுக்கக் குளிக்
 க முழுங் நித்திரைப்பூண ஆறியிருக்க இடச்
 சொடரமலும் அவர்கள் படிக்கத் தேவவசன
 ந்தகதவாசிக்க வேண்டுதல்பண்ணதீத் தேவாரத
 ஜைக்கடுத்த மறிழேங்கறைச் செய்யவிடாமலும்

ஓய்வுநானைக் கூக்கொள்ள விடாமலும் த
கூடசெய்கிறூர்கள். இப்படி இவர்கள் செய்வ
திடுலே அவர்கள் மூடாப்பீப் பராபரனை மற
ந்து பொய் சொலை களை முதலிய பாவங்களு
க்கு உடத்தெப்படுகிறதுமன்றி எச்மான்களைப்
பலுக்கத்து அவர்களுடைய உடையமைனைக் களை
வெடுத்துப் பின்பு பிரத்தியாருடைய உடை
யைகளைத் களவெடுக்கவும் வஞ்சலை செய்யவு
ம் குழுக்கவும் மற்றும் பலவித பொல்லாங்கு
ஞுக்கு உடத்தெப்பட்டு விலகிக்குப்பணவும் அ
டிப்படவும் தூக்குப்படவும் ஏதுவாகிறூர்கள்.
இப்படியிருக்கப் பராபரன் நியாயம் விசாரிக்
கும் நாளிலே கிறைகளுக்காகவும் வேலைகார
ருக்காகவும் எச்மான்களிடத்திலே நியாயம் வி
சாரியாமல் இருப்பாரோ? ஆதலால் அவர்களை
உங்கள் பிரபானங்களென்றும் அவர்களுக்கும் உங்களுக்கு
சரியான ஆத்துமா உ
ண்டென்றும் அவர்களை வருத்தெப்படுத்துவது
பராபரனுக்குப் பிரியமல்ல என்றும் அறிக்
ந்து மேற்குறித்த வசனங்களிலே சொல்லிய
படி அவர்களைப் பொறுமையுடனே பட்சமா
யின்டத்திக் குணப்படுதலுக்கு ஏற்ற வழிவகை
களை அவர்களுக்குக் காண்பிக்கக் கடவீர்களாக.

வேலைகாரரைக் குறித்த யாக்கியம்.

வேலைகாரரே மிகுந்த பயத்துடனே எச்மா
ன்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். நல்லவர்க
ளுக்கும் இஙக்கமுள்ளவர்களுக்கும் மாத்திர
மல்லச் செம்மையில்லாதவர்களுக்கும் அப்ப

முச் செப்பவேண்டும். நீங்கள் கிறில் துவுக்குச் செப்பிறதுபோல மாமிசத்தின்படி உங்களுக்கு ஏசமான்களானவர்களுக்குப் பொறுப்புமட்டு கபடமுயில்லாத இருதயத்தோடே கீழட்டுக்குவீர்களாக. மனிதருக்குப் பிரியமாவிருக்கிறவர்கள்போல ஏசமான்கள் காணும்பொழுது மாந்திரம் ஊழியருக்குசெய்யாமற் கிறிஸ்துவின் ஊழியகாரர்போல மனப்பூருவமாய்ப் பராபரா துடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்களாய் மனிதருக்கு அல்லப்பாபரானுக்கே ஊழியருக்குசெய்கிறவர்களாய் என்பதனதோடே கீழ்ப்படுவீர்களாக.

புத்திபோதனை.

வேலைகாரராய் இருக்கிறவர்கள் காரும் எமது ஏசமான்களுக்கு சகோதரராயும் ஒரே கத்தாவின் ஊழியகாரராயுமிருக்க இவர்கள் எம்மைக்கொண்டு வேலைசெப்பிலிக்கிறது நிபாயமோ? உண்ணப்போல் உண்பிறப்பானங்களைபுண்கிணேகிப்பாயசுவெண்பது தேவகத்திப்பணையாய் இருக்கந் தாங்கள் பல்லக்கிலிருந்துவிகாண்டுக்குமைக்க காவச் சொல்லுகிறூர்கள். தாங்கள் நிழவில் இருந்துகொண்டு நம்மை வெயிலிலேபோய் வேலைசெய்யச் சொல்லுகிறூர்கள். தாங்கள் நல்ல போசனத்தைப் புசித்து நமக்கு இழப்பமானதைந் தருகிறூர்கள். இப்படியெல்லாங்கு செய்வது சியாபமோ? எல்லாரும் ஒரே சரியாய் நடப்பதல்லவோ? சியாயம் என்றும் பராபரன் நம்மை இப்படி சிறிப்பிரமான நிலையிலே வைத்தாரே நாம் அவருக்கு

செய்த தீமை எண்ணவென்றும் விரோதமாய்
ப்பேசித் தங்கள் பகைக் குணங்களைக் காட்டு
கிறார்கள் அதுசரியல்ல. மேலே சொல்லிய
ஏசனங்களின்படி அவனவென் தனக்குத் தனக்
குப் பராபரன் கொடுத்த அவ்வளவும் போ
துமென்கிற எண்ணத்துடனே இருந்து பொ
றுமைபோடே ஏசமாண்களை நேசித்து அவர
வர்களுக்குச் செலுத்தவேண்டியவைகளை உல
க ஒழுக்கந்தின்படி செலுத்தி நீங்கள் அவர்க
ளுக்குச் சீழீப்படிவதே பராபரனுக்குச் சித்
தமென்றும் அவர்களை அசட்டைபண்ணுவது
பராபரனுடைய சித்தத்துக்கு இகையாமல் அ
வரை அசட்டைபண்ணுவதாயும் இருக்குமின
்று அறிந்து எவருக்கும் ஏற்ற நல்லெழுகு
கமுந் தெய்வபத்தியுடையவர்களாய் நடவ
ங்கள். அப்பொழுது பராபரன் உங்களை ஆசிரியிப்பார். ஏசமாண்களும் உங்களை நேசிப்
பார்கள். அதினாலே உங்களுக்கு இம்மைக்கும்
மறுமைக்குஞ் சந்தோஷமும் பலனும் உண்டாயிருக்கும்.

அகுச்சூக் குறித்தவாக்கியடி.

உங்களிடத்திலுள்ள பராபரனுடைய ஆட்
கேட்டுடத்தை நீங்கள் மேயித்துக் கட்டாய
மாயல்ல மனப்புருவமாயும் அவலடைசனமான
ஆதாயத்துக்காட அல்ல உத்திரமனதோடுள்
சுதந்திரங்களை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக
வல்ல ஆட்டுக் கூட்டத்துக்குப் பாதையைக்
காட்டுகிறவர்களாகவுங் கண்காணிப்புச் செய்து

லீர்களாக. அப்படிச் செய்தாற் பிரதான மே
ப்பர் வெளிப்படும்பொழுத மகிழ்ச்சின
தாயும் வரடாததாயுமிருக்கிற கிடைத்தப் பெ
றுவிர்கள். நிங்கள் உங்களைக் குறித்தும் பரா
பரன் தமது சப இரத்தத்திலே சம்பாதித்
துக்கொண்ட தமது சபையாகிப் பூட்டுக் கூ
ட்டம் முழுவதையும் மேம்பதற்குப் பரிசு
த்த ஆவி உங்களைக் கண்கரணிகளாக வைத்த
படியால் அதைக் குறித்தும் ஏச்சரிக்கையாலில்
ருக்கள்.

மேலும் ஆசாரியனாவன் நித்தனையிலும்
பசானின் கண்ணியிலும் விழாதபடிக்குப் புற
மீபானவர்களால் நீர்சாட்சியைப் பெற்றவனு
யும் இருக்கவேண்டும்.

ஆண்ணியருக்கு உபசாரஞ் செய்கிறவனுமா
ய் நல்லோர் மேற் பிரியமுள்ளவனுமாய் விவே
ஞம் நீதியும் பரிசுத்தமுமில் இச்சை அடக்கமு
முள்ளவனுமாய் ஆரோக்கியமான உபதேசத்
தினுலே புத்தி சொல்லி ஏதிர்ப் பேசுகிறவர்கள்
ஞக்கு மெப்பறிவைக் கொடுக்கத் தீராணிபுள்ள
வனுமாய் இருக்கும்படிக்குத் தான் போதிக்
கப்பட்டதற்கேற்ற உண்மையாக உபதேசத்
நை நண்றும்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாய்
இருக்கவேண்டும்.

புத்திபோதனை.

அரு உத்தியோகத்தில் உட்பட்டிருக்கிறவ
ர்களும் அவர்கள் துணியாளிகளும் மேற்குறித்
த்த வசனங்களிற் சொல்லியபடியே தங்களுக்குள்
அடங்கிய ஒவ்வொருவரைப்பும் தாங்கள்

நடத்துகிற விதத்தைப் பராபரன் விசாரிப்பார் என்கிற பயபத்தியோடுத் தாழ்மையோடும் அவர்களைச் சுத்தபத்தியிலே வளர்ப்பதற்குச் சாக்கிரணதயாயிப் பிருக்கவேண்டுவது.

சிஷ்ணங்குமித்த வாக்கியம்.

வரவிபரே மூப்பருக்குக் கீழ்ப்படியங்கள். நீங்கள் எவ்வாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத் தாழ்மையை அணிந்துகொள்வர்களாக. அதன்யைதயுள்ளவர்களுக்குப் பராபரன் எதிர்ந்து நிற்கிறோர். தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபையை அளிக்கிறோர். ஆகையால் ஏற்றகாலத்திலே பராபரன் உங்களை உடர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் எடுக்குவர்களாக.

தேவவசனத்தை உங்களுக்குப் போதித்த உழிகாட்டியளை நீங்கள் ஞாபகப்படுத்தி அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ப் பார்த்து (அவரிகளுடைய) விசங்காசத்தைப் பிழப்பற்றுகின்றன.

~~உங்களை நடத்துகிறவர்கள் கருத்தாவுக்குக் கணக்கு ஒப்புவிக்கிறவர்களாயிப் போதித்து மரக்குக்காக விழிந்துக்கிடகள்ளுகிறோர்களே.~~ ஆகையால் அவர்கள் துக்கமாய்வல்லச் சந்தோஷமாயிப் பிழப்பதில் செய்யுமிப்படிக்கு நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்பூந்து அடங்குவர்களார். அவர்கள் துக்கமாயிப் பிழப்பதில் செய்தால் அது உங்களுக்குப் பிரயோசனமாயிருக்கமாட்டதோ.

அங்கியுன் சகோதரரே உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டுக் கந்தருக்குள்ளாக உங்களுக்கு முதலாவிகளாய் இருந்து உங்களுக்குப்புத், திசொல்லுகிற பேர்களை நீங்கள் அறிந்துகொண்டு அவர்களுடைய கிரியையின் நிமித்தம் அவர்களை மிகவும் அங்பாய் எண்ணிக்கொள்ளும் பழக்கு உங்களை வேண்டிக்கொள்ளுவிலேயும். உங்களுக்குள்ளே சமாதானமாய் இருப்பீர்களாக.

புத்தங்கபோதனை.

மேற்கொல்லிய வரக்கியங்களின்படி சபையாராயிருக்கிற நீங்கள் உங்கள் குருமாரை அங்பாக நேசிந்து அவர்களுக்குக் கீழ்ப்படித்து அடங்கி அவர்கள் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளையெல்லாம் உங்கள் நண்மைக்காகவே யஃறித் தீகமக்கல்லவென்று உற்றுணர்ந்து அவர்களைச் சங்கித்து ஏற்றவிதமாய் கடத்துவீர்களாக.

இராசரக்களும் குடிசளும் பிதாமாதாக்களும் பிச்ஜோகளும் புருஷீரும் மனையாட்டிகளும் எசமாண்களும் வேலைக்கருக்குருவுஞ்சிஷ்டிரும் ஒருவருக்கொருவர் மரியாதையாய் நடக்கும் விதத்தையும் அதின்படி நடந்திரவர்களுக்குக்கருக்கும் நண்பும் நடவாதபேருக்கு வரும் நட்டத்தையும் வாகித்து அறிந்துகொண்டுகளே. அதினாலே ஒவ்வொருத்தருக்கு நஷ்கன் தங்களுக்குச் சொன்ன ஒழுங்கின்படி கடப்பதினாலே ஏவ்வளவு செல்வமுன் சம்தோயிழுமுண்டாயிருக்கிறதென்றும் அதின்படி நடவா

மலிருப்பது எவ்வளவு துக்கமாயும் நிர்ப்பாக்
 சியமரயும் இருக்கிறதென்றுந் தெரியவரும்.
 அதவுமண்றி ஓவ்வூர்களிலே சாதிவித்தியாசம்
 முதலான வேற்றுமைகளும் அந்த வித்திபாச
 தத்தினால் தாழ்த்தவர்கள் உயரும்பொழுது உய
 ர்க்கவர்களுக்கு ஏரிச்சலும் வெட்கமும் உண்
 டாகாமலும் இராசாக்களாலும் மற்றப் பெரிய
 பவர்களாலும் உலகத்துக்குச் சுகவீனான் சம்ப
 வியாமல் மிகுந்த சமாதானமுள்ளசுகமும் உண்
 டாயிருக்கும்படிக்கு ஒவ்வொருத்தரும் குண
 ப்பட்டுக் கிறிஸ்துவவப்பற்றிக்கொண்டு அவர்
 கொடுத்த வேதமுறைப்படி நடந்து வரவே
 கண்டும். அதைவிட்டு உங்கள் அவமார்க்கங்களில்
 நின்றுவும் ஒருபொழுதுக் குறித்த சமாதா
 னமுள்ளகமும் உண்டாய் இருக்கமாட்டாது.
 அன்றியும் ஓவ்வுலகத்தில் இருக்கையிற் சமா
 தானமில்லாதவர்களாயும் தேவ அல்பில்லாதவ
 ர்களாயுத் நடந்தவர்கள் மறுமையில் நரசத்திலே
 சேரவேண்டியதாய் வரும். ஆதலாற் பரம
 குருவாகிப் பிற்கொண்டு இரட்சகரைப் பற்றிக்
 கொண்டு இம்மூலமிலே சமாதானத்தையும் ம
 துமையிலே மோட்டத்தையும் பெற்றுக்கொ
 ள்வதற்கு ஏற்றபிரகாரமாய் நடட்டிர்களாக.

முற்றிற்று.